



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

අංක 2356/15 - 2023 නොවැම්බර් මස 01 වැනි දිනය - 2023.11.01
2356/15 ஆம் இலக்கம் - 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ஆந் திகதி புதன்கிழமை

(අරසාங்கයේ අතිකාරத்துடன் පිරිසිදුකරනු ලැබූ)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம்

அறிவித்தல்

இரட்டை வரிவிதிப்பு மற்றும் வருமான வரி ஏய்ப்பு மற்றும் தவிர்ப்பு ஆகியவற்றைத் தடுப்பதற்காக இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம் மற்றும் செக் குடியரசின் அரசாங்கம் ஆகியவற்றிற்கிடையே 2023 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 03 ஆந் திகதியன்று கைச்சாத்திடப்பட்ட, இதனகத்தேயுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இருதரப்பு உடன்படிக்கை, 2023 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆந் திகதியன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 75(1) ஆம் பிரிவின் கீழ் இத்தால் அறிவிக்கப்படுகிறது.

கே. எம். மகிந்த சிறிவர்தன,

செயலாளர்,

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்

தேசியக் கொள்கைகள் அமைச்சு.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்

தேசியக் கொள்கைகள் அமைச்சு,

கொழும்பு 01,

2023, ஒற்றோபர் 30.



தகவுடைய அதிகாரிகள் தங்களது வரி விதிப்பனவுச் சட்டங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்கள் தொடர்பில் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் அறியச் செய்து கொள்ளுதல் வேண்டும்.

5. இவ் ஒப்பந்தத்தின் வரிகள், எந்தவொரு ஒப்பந்த அரசினதும் சட்டங்களின் கீழ் விதிக்கப்பட்ட தண்டங்கள், குற்றப்பணங்கள், வட்டி தொடர்பிலான எந்தவொரு தொகையையும் உள்ளடக்க மாட்டாது.

உறுப்புகள் 3

பொது வரைவிலக்கணங்கள்

1. இவ் ஒப்பந்த நோக்கங்களுக்காக, சொல்லமைவின்படி வேறுவிதமான கருத்து தேவைப்பட்டாலன்றி,
 - (அ) “செக் குடியரசு” என்ற பதம் செக் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் என்பவற்றின் கீழ் செக் குடியரசு தனது இறைமை உரிமைகளைப் பிரயோகிக்கக்கூடிய செக் குடியரசின் எல்லைகளைக் குறிக்கும் ;
 - (ஆ) “இலங்கை” என்ற பதம் சர்வதேச சட்டத்திற்கும் அதன் தேசிய அரசியலமைப்புக்களுக்கும் இணங்க, இலங்கை தனது இறைமை உரிமைகளையும் நீதிமன்ற நியாயாதிக்கத்தினையும் அமுல்படுத்துகின்ற அல்லது இதற்குப் பிறகு அமுல்படுத்தும் சாத்தியமுள்ள அதன் நிலப் பிரதேசம், உள்ளக நீர் நிலைகள், அரசுக்குச் சொந்தமான கடற் பிரதேசம், அதற்கு மேல் அமைந்துள்ள வான்வெளி என்பனவும் பிரத்தியேக பொருளாதார வலயம், கண்டமேடை என்பனவும் உள்ளிட்ட அரசியலமைப்பில் வரையறுத்துள்ள இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசிற்குச் சொந்தமான எல்லைகளைக் குறிக்கும் ;
 - (இ) “ஒப்பந்த அரசு” மற்றும் “மற்றைய ஒப்பந்த அரசு” என்ற வாசகங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு செக் குடியரசு மற்றும் இலங்கை அரசைக் குறிக்கும் ;
 - (ஈ) “ஆள்” என்ற பதம் எவரேனும் தனிப்பட்ட ஆளொருவரை, கம்பனியொன்றை, ஆட்களின் சபையொன்றினைக் குறிக்கும் ;
 - (உ) “கம்பனி” என்ற சொல் கூட்டிணைக்கப்பட்ட சபை ஒன்றை அல்லது வரி நோக்கங்களுக்காக கூட்டிணைக்கப்பட்ட சபையாகக் கருதப்படுகின்ற ஒன்றைக் குறிக்கும் ;
 - (ஊ) “ஒப்பந்த அரசு ஒன்றின் தொழில்முயற்சி” மற்றும் “மற்றைய ஒப்பந்த அரசின் தொழில்முயற்சி” என்ற வாசகங்கள் முறையே ஒப்பந்த அரசு ஒன்றில் வதியும் ஒருவரினால் கொண்டு நடாத்தப்படுகின்ற தொழில்முயற்சியினையும் மற்றைய ஒப்பந்த அரசில் வதியும் ஒருவரினால் கொண்டு நடாத்தப்படுகின்ற தொழில்முயற்சியினையும் குறிக்கும்.
 - (எ) “நாட்டவர்” என்ற சொல்,
 - (i) ஒப்பந்த அரசு ஒன்றின் பிரசாரிமையினைப் பெற்றுள்ள ஆள் ஒருவரையும் ;
 - (ii) ஒப்பந்த அரசு ஒன்றில் நடைமுறையிலுள்ள சட்டத்தினூடாக குறித்த சட்ட அந்தஸ்தினைப் பெறுகின்ற சட்ட ரீதியான ஆள் ஒருவரை அல்லது பங்குடமை ஒன்றினை அல்லது அமைப்பு ஒன்றினைக் குறிக்கும்.
 - (ஏ) “சர்வதேச போக்குவரத்து” என்ற சொல், ஒப்பந்த அரசு ஒன்றில் அமைந்துள்ள தொழில்முயற்சி ஒன்றினால் இயக்கப்படுகின்ற கப்பல் அல்லது விமானம் ஒன்றின் மூகூலம், அக்கப்பல் அல்லது அவ் விமானம் மற்றைய ஒப்பந்த அரசின் நிலையங்களுக்கிடையில் மாத்திரம் நடாத்துகின்ற சந்தர்ப்பங்கள் தவிர்ந்த எந்தவொரு போக்குவரத்தினையும் குறிப்பிடும்.
 - (ஐ) “தகவுடைய அதிகாரி” என்ற வாசகம்,
 - (i) செக் குடியரசு தொடர்பில், நிதி அமைச்சர் அல்லது அவரின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியினையும்
 - (ii) இலங்கையின் விடயத்தில், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினை அல்லது ஆணையாளர் நாயகத்தின் அதிகாரம் பெற்ற முகவரையும் குறிக்கும்.

2. ஒப்பந்த அரசு ஒன்று ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இவ் ஒப்பந்தத்தினை ஏற்புடையதாகக்கூகையில் இதில் வரைவிலக்கணம் கூறப்படாத ஏதேனும் ஒரு சொல்லை, அதன் சொல்லமைவின்படி வேறுவிதமாகப் பொருள் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தாலன்றி, இவ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய வரி நோக்கங்களுக்காக, அவ் அரசின் சட்டத்தின் கீழ், அச்சந்தர்ப்பத்தில் கொண்டுள்ள கருத்தையே கொள்ளுதல் வேண்டும். அத்துடன் அவ் அரசில் நடைமுறையிலுள்ள வரிச் சட்டங்களின் கீழ் அச்சொல் கொண்டுள்ள கருத்தைவிட விஞ்சி ஏற்புடையாகுதல் வேண்டும்.

உறுப்புரை 4

வதிபவர்

1. ஒவ் ஒப்பந்த நோக்கங்களுக்காக, “ஒப்பந்த அரசில் வதிபவர்” என்ற வாசகம், அவ் அரசின் சட்டத்தின் கீழ் எவரேனும் ஆள் ஒருவரின் நிரந்தர வதிவு, வதிவிடம், கூட்டிணைக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட நிலையம், முகாமை நிலையம் அல்லது அத்தகைய தன்மையினைக் கொண்ட வேறு ஏதேனும் அளவுகோல்களின் காரணமாக அவ் அரசு அடங்கலாக அந்நாட்டின் சட்டத்தின் கீழ் வரி செலுத்த வேண்டிய ஒரு நபரைக் குறிப்பிடுவதுடன் அவ் அரசும் அதன் ஏதேனும் அரசியல் உப பிரிவும் அல்லது உள்ளூர் அதிகார சபையும் அதில் அடங்கும். எவ்வாறாயினும், அவ் அரசின் முலங்களிலிருந்து சிடைக்கின்ற வருமானங்கள் தொடர்பில் மாத்திரம் அவ் அரசில் வரி விதிக்கப்படும் எவரேனும் நபரை இவ்வாசகம் குறிக்க மாட்டாது.

2. 1 ஆம் பந்தியின் ஏற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எவரேனும் ஆள் ஒருவர் ஒப்பந்த அரசுகள் இரண்டிலும் வதிபவராக இருக்குமிடத்து, அவரின் நிலை தொடர்பில் கீழே உள்ளவாறு தீர்மானித்தல் வேண்டும் :

(அ) அவருக்கு நிரந்தர வதிவிடம் உள்ள அரசில் மாத்திரம் அவர் வதிபவராகக் கருதப்படுதல் வேண்டும்; அவருக்கு இரு அரசுகளிலும் நிரந்தர வதிவிடம் காணப்படுமாயின், அவருக்கு மிகவும் நெருக்கமான தனிப்பட்ட மற்றும் பொருளாதார தொடர்புகள் காணப்படுகின்ற (அவரது மிக முக்கியமான தொடர்புகளின் மத்திய நிலையமாகவுள்ள) அரசில் மாத்திரம் அவர் வதிபவராகக் கருதப்படுதல் வேண்டும்.

(ஆ) அவரது மிகவும் முக்கியமான தொடர்புகளின் மத்திய நிலையமாகவுள்ள அரசினைத் தீர்மானிக்க முடியாதவிடத்து அல்லது ஒரு அரசிலேனும் அவருக்கு நிரந்தர வதிவிடம் எதுவும் காணப்படாதவிடத்து, அவர் வழமையாக வதியும் வதிவிடமுள்ள அரசில் மாத்திரம் அவர் வதிபவராகக் கருதப்படுதல் வேண்டும்.

(இ) அவருக்கு இரண்டு அரசுகளிலும் வழமையாக வதியும் வதிவிடங்கள் காணப்படுமிடத்து அல்லது ஒன்றிலேனும் அவ்வாறான ஒன்று காணப்படாதவிடத்து, அவர் நாட்டினதாகவுள்ள அரசில் மாத்திரம் அவர் வதிபவராகக் கருதப்படுதல் வேண்டும்.

(ஈ) அவர் இரு அரசுகளிலும் நாட்டினத்தவராக இருப்பின் அல்லது அவற்றில் ஒன்றிலேனும் நாட்டினத்தவராக இல்லாதவிடத்து, இவ்விடயத்தினை ஒப்பந்த அரசுகளின் தகவுடை அதிகாரிகள் பரஸ்பர உடன்பாட்டின் முலம் தீர்மானித்துக் கொள்ளுதல் வேண்டும்.

3. 1 ஆம் பந்தியின் ஏற்பாடுகளின் காரணமாக தனியாளொருவர் அல்லாத ஆளொருவர் ஒப்பந்த அரசுகள் இரண்டிலும் வதிபவராக இருப்பின், அதன் செயற்பாட்டு முகாமை நிலையம், அது ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட இடம் மற்றும் வேறு ஏதேனும் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தத்தின் தேவைப்பாட்டுக்கு அந்த நபர் எந்த ஒப்பந்த அரசின் வதிவுள்ள ஆள் எனக் கருதப்படுவதற்கு, ஒப்பந்த அரசுகளின் தகுதிவாய்ந்த அதிகாரிகள் பரஸ்பர உடன்படிக்கை முலம் தீர்மானித்துக் கொள்ளுதல் வேண்டும். அத்தகைய ஒப்பந்தம் இல்லாதவிடத்து, அத்தகைய நபர் ஒப்பந்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரணம் அல்லது விலக்களிப்புக்கு ஏற்புடையவராக மாட்டார்.

உறுப்புரை 5

நிரந்தர தாபனம்

1. இவ் ஒப்பந்தத்தின் நோக்கங்களுக்காக “நிரந்தர தாபனம்” எனும் சொல், தொழில்முயற்சியொன்றின் வியாபாரச் செயற்பாடுகள் முழுமையாக அல்லது பகுதியாக கொண்டு நடாத்தப்படும் நிலையான வியாபார நிலையத்தினைக் குறிக்கும்.

5. 7 ஆம் பந்தி ஏற்புடையதாகும் சுதந்திர நிலையிலுள்ள முகவரொருவரைத் தவிர எவரேனும் ஆளொருவர் ஒப்பந்த அரசு ஒன்றில் மற்றைய ஒப்பந்த அரசின் தொழில்முயற்சியொன்றுக்காகச் செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில்,

(அ) அவ் ஆளின் செயற்பாடுகள் 4 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளுக்குள் வரையறுக்கப்பட்டதாகவும், நிரந்தர தாபனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்படுமாயின், அந்நிரந்தர வியாபார நிலையம் அப்பந்தியின் ஏற்பாடுகளின் கீழ் நிரந்தர தாபனம் ஒன்றாக கருதப்படாததுமான செயற்பாடாக இருந்தாலேயன்றி, தொழில்முயற்சியின் சார்பில் ஒப்பந்தங்களைச் செய்வதற்கு அதிகாரம்பெற்ற அவ் ஒப்பந்த அரசில் அவ் அதிகாரத்தை ஒரு வழக்கமாக செயற்படுத்தக்கூடிய ஆளொருவராக ; அல்லது

(ஆ) அவ்வாறான அதிகாரம் இல்லாதவிடத்தும், முதலில் குறிப்பிடப்பட்ட அரசில் வழக்கமான முறையில் கொண்டு நடாத்துகின்ற அத்தொழில்முயற்சிக்குச் சொந்தமான பொருட்கள் அல்லது வணிகப் பொருள் கையிருப்பு ஒன்றின் மூலம் தொழில்முயற்சியின் சார்பில் பொருட்கள் அல்லது வணிகப் பொருட்களை விநியோகிக்கின்ற ஆளொருவராக ;

இருப்பின் தொழில்முயற்சிக்காக மேற்கொள்ளும் ஏதேனும் செயற்பாடுகள் தொடர்பில் அத்தொழில்முயற்சிக்கு முதலில் குறிப்பிட்ட ஒப்பந்த அரசில் நிரந்தரத் தாபனம் ஒன்று இருப்பதாக 1 ஆம் 2 ஆம் பந்திகளின் ஏற்பாடுகளைக் கவனத்தில் எடுக்காது கருதத் வேண்டும்.

6. மறு காப்புறுதி தொடர்பில் அன்றி, ஒப்பந்த அரசு ஒன்றின் காப்புறுதித் தொழில்முயற்சியொன்று 7 ஆம் பந்தி ஏற்புடையதாகும் சுதந்திர நிலையிலுள்ள பிரதிநிதி ஒருவரைத் தவிர வேறு ஆளொருவர் ஊடாக மற்றைய ஒப்பந்த அரசின் நிலப் பிரதேசத்தினுள் தவணைப் பணம் சேகரிப்பாராயின் அல்லது அந்த நிலப் பிரதேசத்தினுள் காணப்படும் இழப்பு அபாயங்களைக் காப்புறுதி செய்யுமாயின், இவ் உறுப்புறையின் முன் ஏற்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாது அதற்கு மற்றைய ஒப்பந்த அரசில் நிரந்தரத் தாபனம் ஒன்று உள்ளது எனக் கருதத் வேண்டும்.

7. மேற்குறித்த சாதாரண நடைமுறைகளுக்கு இணங்கச் செயற்படும் தரகர் ஒருவர் சாதாரண தரகு முகவர் அல்லது சுயாதீன நிலையினைக் கொண்ட வேறு எவரேனும் முகவர் ஒருவரினூடாக ஒப்பந்த அரசு ஒன்றில் வியாபாரச் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற காரணத்தினால் மாத்திரம் அவ் அரசினுள் மற்றைய ஒப்பந்த அரசின் நிரந்தரத் தாபனம் ஒன்று காணப்படுவதாகக் கருதக் கூடாது. எவ்வாறாயினும், அத்தகைய முகவர் ஒருவரின் செயற்பாடுகள் அத்தொழில்முயற்சியின் சார்பில் முழுமையாக அல்லது பிரதானமாக அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படுகின்ற போது முகவருக்கும் தொழில்முயற்சிக்குமிடையிலான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்புகளற்ற ஆட்கள் மத்தியில் நடைபெறும் முறையிலான நிபந்தனைகளின் கீழ் மேற்கொள்ளப்படுவதில்லை எனக் கூறப்பட்டிருப்பின், இப்பந்தியின் கருத்தின்படி அவர் சுதந்திர நிலையிலுள்ள ஒரு முகவராக கருதப்படக் கூடாது.

8. ஒப்பந்த அரசு ஒன்றில் வதியும் கம்பனியொன்று மற்றைய ஒப்பந்த அரசில் வதியும் கம்பனியொன்றினை நிருவகித்தல் அல்லது அத்தகைய கம்பனியொன்றினால் நிருவகிக்கப்படுதல் (நிரந்தரத் தாபனம் ஒன்றினூடாக அல்லது வேறு ஏதேனும் ஒரு முறையில்) அல்லது மற்றைய ஒப்பந்த அரசில் வியாபாரத்தினை மேற்கொள்வதனால் மாத்திரம் ஒரு கம்பனி மற்றையதன் நிரந்தரத் தாபனமாக அமைய மாட்டாது.

உறுப்புரை 6

அசையா ஆதனங்களிலிருந்து கிடைக்கும் வருமானம்

1. ஒப்பந்த அரசு ஒன்றில் வதிபவர் ஒருவருக்கு மற்றைய ஒப்பந்த அரசில் அமைந்துள்ள (விவசாயம் மூலமாக அல்லது பயிர்ச்செய்கையின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் அடங்கலாக) அசையா ஆதனங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மீது மற்றைய ஒப்பந்த அரசில் வரி விதிக்கப்பட முடியும்.

2. “அசையா ஆதனங்கள்” எனும் வாசகம் சர்ச்சைக்குரிய ஆதனம் அமைந்துள்ள அரசின் சட்டத்தின் கீழ் அவ்வாசகம் கொண்டுள்ள கருத்திலேயே காணப்படுதல் வேண்டும். எத்தகைய சந்தர்ப்பத்திலும் இவ்வாசகம் உள்ள அசையா ஆதனங்களில் அடங்கும் ஆதனங்கள், கால்நடைகள் மற்றும் விவசாயத்தின் போதும் காடாக்கத்தின் போதும் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், காணிகள் மற்றும் சொத்துகள் தொடர்பில் சாதாரண சட்டத்தின் ஏற்பாடுகள் ஏற்புடையதாகும் உரிமைகள், அசையா ஆதனங்களின் ஆட்சியுரிமை, கனிப்பொருட் படிமங்கள், மூலங்கள் மற்றும் ஏனைய இயற்கை வளங்கள் தொடர்பில் வேலை செய்வதற்கு அல்லது வேலை செய்வதற்கான உரிமைக்கான மாற்றமடையக்கூடிய அல்லது நிலையான கொடுப்பனவினைப் பெறுவதற்கான உரிமை என்பன உள்ளடக்கப்படுதல் வேண்டும். அத்துடன் கப்பல்கள் மற்றும் விமானங்கள் என்பன அசையா ஆதனங்களாகக் கருதப்படுதல் கூடாது.

3. அசையா ஆதனங்களை நேரடியாகப் பயன்படுத்துதல், வாடகைக்கு விடுதல் அல்லது வேறு ஏதேனும் முறையில் பயன்படுத்துதல் என்பனவற்றின் மூலம் கிடைக்கும் வருமானங்களுக்கும் இவ் உறுப்புரையின் 1 ஆம் பந்தியின் ஏற்பாடுகள் ஏற்புடையாகுதல் வேண்டும்.

4. 1 ஆம் 3 ஆம் பந்திகளின் ஏற்பாடுகள் ஏதேனும் தொழில்முயற்சிகளின் அசையா ஆதனங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்களுக்கும், சுதந்திர தனிப்பட்ட சேவைகளை மேற்கொண்டு பயன்படுத்தும் அசையா ஆதனங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்களுக்கும் ஏற்புடையாதல் வேண்டும்.

உறுப்புரை 7

வியாபார இலாபங்கள்

1. ஒப்பந்த அரசு ஒன்றின் தொழில்முயற்சியொன்று மற்றைய ஒப்பந்த அரசில் அமைந்துள்ள நிரந்தர தாபனம் ஒன்றினூடாக மற்றைய ஒப்பந்த அரசில் வியாபாரச் செயற்பாடுகளை மேற்கொள்வதாயின் மாத்திரமே அவ் ஒப்பந்த அரசினால் அத்தொழில்முயற்சியின் இலாபங்கள் மீது வரி விதிப்புச் செய்ய முடியும். தொழில்முயற்சியை மேலே குறிப்பிட்டுள்ளவாறு மேற்கொள்வதாயின் தொழில்முயற்சியின் இலாபங்கள் மீது மற்றைய அரசினால் வரி விதிக்க முடியுமாயினும், அது நிரந்தர தாபனத்திற்குச் சேர வேண்டிய தொகையினால் வரையறுக்கப்பட்டதாகவே அமையும்.

2. 3 ஆம் பந்தியின் ஏற்பாடுகளின் கீழ் ஒப்பந்த அரசு ஒன்றில் தொழில்முயற்சியொன்று மற்றைய ஒப்பந்த அரசில் அமைந்துள்ள நிரந்தர தாபனமொன்றினூடாக அம்மற்றைய ஒப்பந்த அரசில் அதன் வியாபாரத்தைக் கொண்டு நடாத்துகின்ற சந்தர்ப்பத்தில் அந்நிரந்தரத் தாபனம் எவ்வகையான தொழில்முயற்சியாக இருப்பினும் அத்தொழில்முயற்சியுடன் அந்நிலைமை அல்லது அதற்குச் சமமான நிலைகளின் கீழ் அச்செயற்பாடுகளுக்கு அல்லது அதற்குச் சமமான செயற்பாடுகளில் பூரணமாக, சுதந்திரமாக ஈடுபடுகின்ற வேறுபட்ட அல்லது தனியான தொழில்முயற்சியொன்று காணப்படுமாயின் அதற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியுமான இலாபங்கள் அந்நிரந்தரத் தாபனங்களுக்குக் கிடைத்ததாக ஒவ்வொரு ஒப்பந்த அரசிலும் கருதப்படுதல் வேண்டும்.

3. நிரந்தரத் தாபனமொன்றின் இலாபத்தைத் தீர்மானிக்கும்போது நிறைவேற்று மற்றும் பொது நிருவாகச் செலவுகள் உள்ளிட்ட அந்நிரந்தரத் தாபனத்தின் வியாபார செயற்பாடுகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளை அவை அந்நிரந்தரத் தாபனம் அமைந்துள்ள அரசில் அல்லது பிறதொரு இடத்தில் மேற்கொள்ளப்பட்டதாக இருப்பினும் அவற்றைக் கழிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும், (உண்மையாக மேற்கொள்ளப்பட்ட செலவு மீளளிப்புக்களைத் தவிர) காப்புரிமை அல்லது வேறு உரிமைகள் என்பவற்றினைப் பயன்படுத்துவதற்காக செலுத்தும் வேத்துரிமைகள், கட்டணங்கள் அல்லது அவற்றிற்குச் சமமான மற்றும் கொடுப்பனவுகள் அல்லது விசேட வடிவங்களிலான சேவைகளினை மேற்கொள்ளுதல் அல்லது முகாமைக்கான தரகுப் பணமாக அல்லது வங்கித் தொழில்முயற்சியொன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தில் தவிர, நிரந்தரத் தாபனம் ஒன்றிற்குக் கடனாக வழங்கப்பட்ட பணத்தொகையின் மீதான வட்டியாக அல்லது நிரந்தர தாபனமொன்றின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது அதன் வேறு அலுவலகம் ஒன்றுக்குச் செலுத்தப்பட்ட ஏதேனும் பணத்தொகைகள் இருப்பின் அவை தொடர்பில், எந்தவொரு கழிப்பனவினையும் செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது. மேலும், (உண்மையாக மேற்கொள்ளப்பட்ட செலவு மீளளிப்புக்களைத் தவிர) காப்புரிமை அல்லது வேறு உரிமைகளைப் பயன்படுத்துவதற்காகச் செலுத்தும் கட்டணங்கள் அல்லது அவற்றிற்குச் சமமான வேறு கொடுப்பனவுகள் அல்லது விசேட வடிவிலான சேவைகளினை மேற்கொள்ளுதல் அல்லது முகாமைக்கான தரகுப்பணமாக அல்லது வங்கித் தொழில்முயற்சியொன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தினைத் தவிர, தொழில்முயற்சியின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது அதன் வேறு ஏதேனும் அலுவலகமொன்றிற்குக் கடனாகச் செலுத்திய பணத்தொகை மீதான வட்டியாக அல்லது நிரந்தர தாபனம் ஒன்றினால் தொழில்முயற்சியின் பிரதான அலுவலகத்திடமிருந்து அல்லது வேறு அலுவலகமொன்றிடமிருந்து அறவிடப்பட்ட பணத்தொகைகளை, நிரந்தரத் தாபனத்தின் இலாபங்களினைத் தீர்மானிக்கின்றபோது கணக்கில் எடுத்தல் கூடாது.

4. வியாபாரத்தின் மொத்த இலாபம், அதன் பல்வேறு தரப்புகள் மத்தியில் பகிரப்படுகின்ற முறையை அடிப்படையாகக் கொண்டு நிரந்தரத் தாபனத்திற்குச் சேர வேண்டிய இலாபத்தினைத் தீர்மானிப்பது, ஒப்பந்த அரசு ஒன்றில் வழக்காறாக இருக்கும் வரையில் இவ் உறுப்புரையின் (2) ஆம் பந்தியில் உள்ள எந்தவொன்றும் வழக்காற்றின்படி மேற்கொள்ள முடியுமாயின் பகிர்நதளிப்பினூடாக வரி அறவிடக்கூடிய இலாபத் தீர்மானத்தினைத் தடுக்கக் கூடாது ; எனினும், பின்பற்றப்படும் பகிர்வு முறை இவ் உறுப்புரையில் உள்ளடங்கியுள்ள அடிப்படைகளுக்கு இணங்கியதான பெறுபேறுகளைத் தரக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

5. ஏதேனும் ஒரு நிரந்தரத் தாபனம் தொழில்முயற்சிக்காக வெறுமனே பொருட்களை அல்லது வணிகப் பொருட்களைக் கொள்வனவு செய்வதன் காரணமாக ஏதேனும் ஒரு இலாபத்தினை அந்நிரந்தரத் தாபனத்திற்குச் சேர வேண்டியதாகக் கருதக்கூடாது.

6. அவ்வாறு செய்யாதிருப்பதற்குப் பொருத்தமான, போதியளவு காரணிகள் இருப்பின் மாத்திரமே மேற்குறிப்பிட்ட பந்திகளின் நோக்கங்களுக்காக ஒவ்வொரு வருடமும் ஒரே முறையினூடாக நிரந்தரத் தாபனமொன்றிற்குச் சேர வேண்டிய இலாபம் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

7. இவ் ஒப்பந்தத்தின் ஏனைய உறுப்புகளில் பிரத்தியேகமாகக் குறிப்பிடப்பட்டுள்ள வருமான வகைகள், இலாபங்களில் உள்ளடக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவ் உறுப்புகளின் ஏற்பாடுகள் மீது இவ் உறுப்புகளின் ஏற்பாடுகள் தாக்கம் செலுத்தக் கூடாது.

உறுப்புரை 8

சர்வதேச கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து

1. சர்வதேசப் போக்குவரத்தில் விமானங்களை இயக்குவதிலிருந்து கிடைக்கும் இலாபங்கள் மீது அவ்விமானப் போக்குவரத்தினை நடத்துகின்ற தொழில்முயற்சி வதியும் ஒப்பந்த அரசில் மாத்திரம் வரி விதிக்கப்படுதல் வேண்டும்.

2. 1 ஆம் பந்தியின் ஏற்பாடுகளைப் பொருட்படுத்தாது ஒப்பந்த அரசு ஒன்றில் மற்றைய ஒப்பந்த அரசில் அமைந்துள்ள தொழில்முயற்சியொன்று சர்வதேசப் போக்குவரத்தில் கப்பல் தொழிற்பாட்டின் மூலம் இலாபமீட்டுமாயின் முதலில் குறிப்பிடப்பட்ட அரசில் வரி அறவிட முடியுமாயினும், அவ்வாறு அறவிடப்படும் வரியை 50 வீதத்திற்குச் சமமான அளவினால் குறைத்தல் வேண்டும்.

3. ஏதேனும் குழாத்தில் ஒரு கூட்டு வியாபாரத்தில் அல்லது ஒரு சர்வதேச தொழிற்பாட்டு முகவர் நிறுவனத்தில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் இலாபங்கள் தொடர்பிலும் 1 ஆம் 2 ஆம் பந்திகளின் ஏற்பாடுகளின் ஏற்படையதாகும். ஆனால், கூட்டு வியாபாரத்தில் அதன் பங்களிப்பு விகிதாசாரத்திற்கேற்ப மாத்திரமே இலாபம் பெறப்பட முடியும்.

4. 12 ஆம் உறுப்புகளின் ஏற்பாடுகளுக்கு பங்கம் ஏற்படாது, சர்வதேச போக்குவரத்தில் கப்பல் மற்றும் விமானங்களை இயக்குவதனால் ஈட்டும் இலாபம் தொடர்பான இவ்வுறுப்புகளின் நோக்கம் பின்வருவனவற்றை உள்ளடக்கியது :

(அ) சர்வதேச போக்குவரத்தில் செயற்படும் கப்பல்கள் அல்லது விமானங்களின் செயற்பாட்டிற்கு, வாடகை அல்லது பயன்பாடு, பராமரிப்பு அல்லது வாடகை இடைநேர்விளைவாகக் காணப்படுமிடத்து, அக்கப்பல் அல்லது விமானத்தின் வெற்றுக்கப்பல் அடிப்படையில், குத்தகை அல்லது வாடகை ; மற்றும்

(ஆ) சர்வதேச போக்குவரத்தில் செயற்படும் கப்பல்கள் அல்லது விமானங்களின் செயற்பாட்டிற்கு, கொள்கலன்களின் வாடகை அல்லது பயன்பாடு, பராமரிப்பு அல்லது வாடகை இடைநேர்விளைவாகக் காணப்படுமிடத்து, பண்டங்களின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் கொள்கலனின் (கொள்கலன்களின் போக்குவரத்துக்கான டிரேய்லர்கள் மற்றும் அது தொடர்பான கருவிகள் அடங்கலாக) பயன்பாடு, பராமரிப்பு அல்லது வாடகையிலிருந்தான இலாபங்கள்.

உறுப்புரை 9

கூட்டுத் தொழில்முயற்சிகள்

1. (அ) ஒப்பந்த அரசொன்றிலுள்ள தொழில்முயற்சியொன்று மற்றைய ஒப்பந்த அரசிலுள்ள தொழில்முயற்சியொன்றின் முகாமை, கட்டுப்பாடு அல்லது மூலதனம் தொடர்பில் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பங்கேற்கும் அல்லது

(ஆ) ஒரே நபர்கள் ஒப்பந்த அரசு ஒன்றின் தொழில்முயற்சி ஒன்றிலும் மற்றைய ஒப்பந்த அரசின் தொழில் முயற்சியொன்றின் முகாமை, கட்டுப்பாடு அல்லது மூலதனம் என்பவற்றிலும் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பங்கேற்கும் சந்தர்ப்பத்தில்,

மற்றும் அச்சந்தர்ப்பத்தில் இரண்டிலும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சுதந்திர தொழில்முயற்சிகளுக்கிடையில் நடைபெறும் வணிக மற்றும் நிதித் தொடர்புகள் பற்றிய நிபந்தனைகளுக்கு மாற்றமான நிபந்தனைகள் அத்தொழில்முயற்சிகள் இரண்டுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அல்லது விதிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அந்நிபந்தனைகள் காணப்படாவிட்டால் அத்தொழில்முயற்சிகளில் ஒன்றுக்குச் சேரக்கூடிய எனினும், அந்நிபந்தனையின் காரணமாக அவ்வாறு சேராத ஏதேனும் இலாபங்கள் இருப்பின் அவற்றைத் தொழில்முயற்சியின் இலாபங்களில் உள்ளடக்கி அதற்கிணங்க இலாபங்கள் மீது வரி அறவிடப்பட முடியும்.

அடிப்படை ஒன்றுடன் தொடர்பானதாக உள்ளவிடத்து தவிர, கம்பனியால் செலுத்தப்படுகின்ற பங்கிலாபங்கள் தொடர்பில் எந்தவொரு வரியும் அம்மற்றைய ஒப்பந்த அரசினால் விதிக்கப்படாது இருக்கும் வரை கம்பனியினால் செலுத்தப்படும் பங்கிலாபங்கள் அல்லது பகிரப்படாத இலாபங்கள் அம்மற்றைய அரசில் எழும் இலாபங்களில் அல்லது வருமானங்களில் மொத்தமாக அல்லது பகுதியாக உள்ளடங்கியிருப்பினும் கம்பனியின் பகிரப்படாத இலாபங்கள் மீதான வரியில் உட்படாதிருக்கவும் முடியும்.

உறுப்புரை 11

வட்டி

1. ஒப்பந்த அரசொன்றில் எழுவதும் மற்றைய ஒப்பந்த அரசில் வதியும் ஒருவருக்குச் செலுத்தப்படுவதுமான வட்டியின் மீது அம்மற்றைய அரசில் வரி விதிக்கப்பட முடியும்.

2. எவ்வாறாயினும், அத்தகைய வட்டியின் மீது அது எழும் ஒப்பந்த நாட்டிலும் அந்நாட்டின் சட்டங்களுக்கு இணங்க வரி விதிக்கப்பட முடியுமாயினும் வட்டியின் பயனுரிமையாளர் மற்றைய ஒப்பந்த அரசில் வதிபவராக இருப்பின் அவ்வாறு அறவிடப்படும் வரியின் அளவு மொத்த வட்டித் தொகையின் 5 சதவீதத்தினை விட விஞ்சுதல் கூடாது.

3. இவ்வுறுப்புரையின் 2 ஆம் பந்தியின் ஏற்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாது, வட்டியின் பயனுரிமையாளர் அவ்வட்டி எழும் அரசின் வதியுனராகவும்,

(அ) அரசியல் உப பிரிவொன்று அல்லது உள்ளூர் அதிகாரசபை ஒன்று உள்ளிட்ட மற்றைய ஒப்பந்த அரசின் அரசாங்கத்திற்கு ;

(ஆ) மற்றைய ஒப்பந்த அரசின் மத்திய வங்கிக்கு ;

(இ) மற்றைய ஒப்பந்த அரசுக்கு அடிப்படையில் சொந்தமான அல்லது அதனால் நிருவகிக்கப்படும் ஏற்றுமதி அல்லது முதலீட்டின் ஊக்குவிப்புக்கு அத்தகைய தாபனம் தேவைப்படும் எனும் தேவைக்கான தாபனமொன்றுக்கு ; மற்றும்

(ஈ) I. அரசியல் உப பிரிவொன்று அல்லது உள்ளூர் அதிகாரசபை ஒன்று உள்ளிட்ட மற்றைய ஒப்பந்த அரசின் அரசாங்கத்தினால் ;

II. மற்றைய ஒப்பந்த அரசின் மத்திய வங்கியினால் ; அல்லது

III. மற்றைய ஒப்பந்த அரசுக்கு அடிப்படையில் சொந்தமான அல்லது அதனால் நிருவகிக்கப்படும் ஏற்றுமதி அல்லது முதலீட்டின் ஊக்குவிப்புக்கு அத்தகைய தாபனம் தேவைப்படும் எனும் தேவைக்கான தாபனமொன்றிடமிருந்து வழங்கப்பட்ட ஏதேனும் கடன் தொடர்பில், மற்றைய அரசில் மாத்திரம் வரியிடப்படுதல் வேண்டும்.

4. இவ் உறுப்புரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது போன்று “வட்டி” என்ற வாசகம், ஈட்டுப் பொருள் ஒன்றை அடக்காக வைத்துப் பெறப்பட்ட அல்லது அவ்வாறு அடகு வைக்காது பெறப்பட்ட கடன்காரரின் இலாபத்தில் பங்கு கொள்ளும் உரிமையைக் கொண்ட அல்லது அவ் உரிமையினைக் கொண்டிராத அனைத்து வகையான கடன் உரிமைகள் மூலமும் கிடைக்கின்ற வருமானங்களையும் குறிப்பாக அரசாங்க பிணையங்களிலிருந்து கிடைக்கின்ற வருமானங்களையும் முறிகள் மற்றும் தொகுதிக் கடன்களுடன் இணைந்துள்ள வெகுமதிகள் மற்றும் பிரிவுகள் அடங்கலாக முறிகள் அல்லது தொகுதிக் கடன்களிலிருந்து கிடைக்கின்ற வருமானங்களையும் குறிக்கும். இவ் உறுப்புரையின் நோக்கங்களுக்காக தாமதித்துச் செலுத்தப்படும் கொடுப்பனவுகளுக்கான தண்டப்பணம் வட்டியாகக் கருதப்படக் கூடாது. “வட்டி” என்ற வாசகம், 10 ஆம் உறுப்புரையின் 3 ஆம் பந்தியின் ஏற்பாடுகளின் கீழ் பங்கிலாபமாக கருத்தில் கொள்ளப்பட்ட ஏதேனும் வருமான விடயத்தை உள்ளடக்குதல் ஆகாது.

5. ஒப்பந்த அரசு ஒன்றில் வதிபவரான வட்டியின் பயனுரிமையாளர் வட்டி எழும் மற்றைய ஒப்பந்த அரசில் அமைந்துள்ள நிரந்தர தாபனம் ஒன்றினூடாக வியாபாரச் செயற்பாடுகளைக் கொண்டு நடாத்துபவராயின், அல்லது அங்கு அமைந்துள்ள நிலையான அடிப்படை ஒன்றின் மூலம் மற்றைய ஒப்பந்த அரசின் உள்ளே சுதந்திரமான தனிப்பட்ட சேவைகளை மேற்கொள்வாராயின், மற்றும் வருமானம் செலுத்தப்படும் கடனுரிமை அந்நிரந்தர தாபனத்துடன் அல்லது நிரந்தர அடிப்படையுடன் தொடர்பினைக் கொண்டிருப்பின் 1 ஆம் 2 ஆம் மற்றும் 3 ஆம் பந்திகளின் ஏற்பாடுகள் ஏற்புடையதாக மாட்டா. அத்தகைய சந்தர்ப்பங்களில் இவ் ஒப்பந்தத்தின் 7 ஆம் அல்லது 14 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகள் ஏற்புடையதாகுதல் வேண்டும்.

5. வேத்தூரிமைகள் மற்றும் டொழில்நுட்பச் சேவைகள் கட்டணத்தினைச் செலுத்துபவர் அவ் அரசில் வதியும் ஒருவராக இருக்குமிடத்து வேத்தூரிமைகள் அல்லது டொழில்நுட்பச் சேவைக் கட்டணங்கள் அவ் ஒப்பந்த அரசில் எழுபவையாகக் கொள்ளப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும், வேத்தூரிமைகளை அல்லது டொழில்நுட்பச் சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்தும் நபர் ஒப்பந்த அரசொன்றில் வதிபவராக இருப்பினும் இல்லாவிடினும் வேத்தூரிமைகளை அல்லது டொழில்நுட்பச் சேவைக் கட்டணங்களைச் செலுத்தும் பொறுப்புடன் டொடர்புடைய நிரந்தர தாபனம் ஒன்று அல்லது நிலையான அடிப்படையொன்று ஒப்பந்த அரசில் அவருக்குச் சொந்தமாக இருந்து அவ்வேத்தூரிமைகள் அல்லது டொழில்நுட்பச் சேவைகள் கட்டணங்கள் அந்நிரந்தர தாபனம் அல்லது நிலையான அடிப்படையினால் செலுத்தப்படுமாயின், அச்சந்தர்ப்பத்தில் நிரந்தர தாபனம் அல்லது நிலையான அடிப்படை அமைந்துள்ள ஒப்பந்த அரசில் வேத்தூரிமைகள் அல்லது டொழில்நுட்பச் சேவைக் கட்டணங்கள் எழுபவதாகக் கருதப்படுதல் வேண்டும்.

6. செலுத்துபவருக்கும் பயனுரிமையாளருக்கும் இடையில் அல்லது அவர்கள் இருவருக்கும் வேறு எவரேனும் ஆளொருவருக்குமிடையில் காணப்படும் விசேடமான டொடர்பில் காரணமாக பயன்பாடு உரிமை அல்லது தகவல்களைக் கவனத்திற் கொண்டு செலுத்தப்படும் வேத்தூரிமைகளின் டொகை அல்லது டொழில்நுட்பக் கட்டணங்கள், அத்தகைய டொடர்பு ஏதும் இல்லாதவிடத்து செலுத்துபவரும் பெறுபவரும் உடன்பாடு சாத்தியம் கொண்ட டொகையினைவிட விஞ்சுமாயின், இறுதியாகக் குறிப்பிட்ட டொகைக்கு மாத்திரமே இவ் உறுப்புரையின் ஏற்பாடுகள் ஏற்படையதாகுதல் வேண்டும். அச்சந்தர்ப்பத்தில் இவ் உறுப்புரையின் மற்றைய ஏற்பாடுகள் டொடர்பில் உரிய கவனம் செலுத்தி, கொடுப்பனவுகளில் காணப்படும் மேலதிக டொகை மீது ஒவ்வொரு ஒப்பந்த அரசினதும் சட்டத்திற்கு இணங்க வரி விதிக்கப்படுதல் வேண்டும்.

உறுப்புரை 13

முலதன ஈட்டுகைகள்

1. ஒப்பந்த அரசு ஒன்றில் வதியும் ஒருவர், உறுப்புரை 6 இல் குறிப்பிடப்பட்டுள்ளதும் மற்றைய ஒப்பந்த அரசில் அமைந்துள்ளதமான அசையா ஆதனங்களை உரிமை மாற்றம் செய்வதனாடாகப் பெற்ற ஈட்டங்கள் மீது அம்மற்றைய அரசில் வரி விதிக்கப்படலாம்.

2. ஒப்பந்த அரசு ஒன்றின் டொழில்முயற்சி ஒன்றுக்குச் சொந்தமான மற்றைய ஒப்பந்த அரசில் உள்ள நிரந்தர தாபனம் ஒன்றின் வியாபார ஆதனங்களில் ஒரு பகுதியாகவுள்ள அசையும் ஆதனங்களை உரிமை மாற்றம் செய்வதன் முலம் அல்லது ஒப்பந்த அரசு ஒன்றில் வதியும் ஒருவருக்கு மற்றைய ஒப்பந்த அரசில் உள்ள நிலையான அடிப்படையுடன் டொடர்புடைய வகையில் சுதந்திரமான தனிப்பட்ட சேவை வழங்கலுக்காகவுள்ள அசையும் ஆதனங்களை உரிமை மாற்றம் செய்வதன் முலம் கிடைக்கும் ஈட்டங்கள் மீது (அது மாத்திரம் அல்லது முழு டொழில்முயற்சியுடன்) அல்லது அந்நிலையான அடிப்படை உரிமை மாற்றம் செய்வதன் முலம் கிடைக்கும் ஈட்டங்கள் அடங்கலாக அம்மற்றைய அரசில் வரி விதிக்கப்படலாம்.

3. ஒப்பந்த அரசு ஒன்றின் டொழில்முயற்சி ஒன்றின் வியாபார ஆதனங்களில் ஒரு பகுதியாகவுள்ள மற்றும் அத்தகைய டொழில்முயற்சியினால் சர்வதேசப் போக்குவரத்தில் இயக்கப்படும் கப்பல்கள் அல்லது வானூர்தியைக் கொண்டுள்ள அல்லது அத்தகைய கப்பல்கள் அல்லது வானூர்திகளை இயக்குவது டொடர்பிலான அசையுறு ஆதனங்களைக் கொண்டுள்ள ஆதனத்தின் உரிமை மாற்றத்திலிருந்தான ஈட்டுகைகள், அந்த ஒப்பந்த அரசில் மட்டுமே வரி விதிக்கப்படுதல் வேண்டும்.

4. மற்றைய ஒப்பந்த அரசில் அமைந்திருக்கும் அசையா ஆதனங்களிலிருந்து கிடைக்கும் பங்குகள் அல்லது வேறு நன்மைகளை பாராதீனப்படுத்துவதன் முலம் ஒப்பந்த அரசு ஒன்றில் வதியும் ஒருவர் பெற்றுக்கொள்ளும் ஈட்டங்கள் மீது மற்றைய ஒப்பந்த அரசில் வரி விதிக்கப்பட முடியும்.

5. இவ் உறுப்புரையின் முந்திய பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதனங்கள் தவிர எந்தவொரு ஆதனத்தையும் பாராதீனப்படுத்துவதன் முலம் கிடைக்கும் ஈட்டங்கள் மீது அவ் ஆதனங்களைப் பாராதீனப்படுத்துபவர் வதிபவராகவுள்ள ஒப்பந்த அரசில் மாத்திரம் வரி விதிக்கப்பட வேண்டும்.

உறுப்புரை 14

சுயாதீன தனிப்பட்ட சேவைகள்

1. ஒப்பந்த அரசொன்றில் வதிவுள்ளவரான ஆளொருவரினால் டொழில் சேவைகள் அல்லது சுயாதீன முறையிலான வேறு செயற்பாடுகள் சார்பில் பெறப்படும் மற்றைய ஒப்பந்த அரசிலும் வரியிடத்தக்க அத்தகைய வருமானம் பின்வரும் சந்தர்ப்பங்களைத் தவிர அதே அரசில் மட்டும் வரிக்குட்படுத்தப்படலாம்.

(அ) அவரின் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக மற்றைய ஒப்பந்த அரசில் நிரந்தரமான ஓர் அடிப்படையானது டொடர்புடைய அவருக்கு இருப்பின் அத்தகையதொரு வருமானத்தினை மற்றைய ஒப்பந்த அரசில் வரி விதிப்புக்குட்படுத்த முடியுமானவிடத்து, குறித்த மற்றைய அரசில் அறவிடக்கூடிய அந்நிரந்தர அடிப்படைக்குச் சமமாகக் கூடிய வருமான அளவுக்கு மட்டுமேயாகும் ; அல்லது

(ஆ) அவர் மற்றைய அரசில் தங்கியிருக்கும் காலப்பகுதி அல்லது காலப்பகுதிகள் தொடர்புடைய அரசினை வருடத்தில் ஆரம்பமாகும் அல்லது முடிவடையும் ஏதேனும் பன்னிரண்டு மாத காலப்பகுதியில் மொத்தமாக 183 நாட்களை விஞ்சியிருக்குமாயின், அவ்விடயத்தில் மற்றைய அரசில் மேற்கொள்ளப்பட்ட செயலாற்றுகையிலிருந்து கிடைக்கப்பெற்ற வருமானம் மாத்திரம் அரசில் வரி விதிப்பனவு செய்யப்படலாம்.

2. “உயர் தொழில் சேவைகள்” என்ற சொல்லில் விசேடமாக சுயாதீன விஞ்ஞான, இலக்கிய, கலை சார்ந்த கல்விசார் அல்லது சுற்பித்தல் நடவடிக்கைகள் போன்றவையும் அவ்வாறே மருத்துவர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், பல் வைத்தியர்கள் மற்றும் கணக்காளர்களின் சுயாதீன நடவடிக்கைகளையும் உள்ளடக்குகின்றன.

3. 1 ஆம் பந்தியின் (ஆ) ஆம் உப பந்தியில் குறிப்பிட்டுள்ள காலப்பகுதியைக் கணிக்கும்போது பின்வரும் நாட்கள் உள்ளடக்கப்படுதல் வேண்டும் :

(அ) வருகைகள் மற்றும் புறப்பாடுகள் அடங்கலாக பிரசன்னமாகியுள்ள அனைத்து நாட்களும் ; மற்றும்

(ஆ) அவ் அரசின் எல்லைக்குள் செயற்பாடுகளை ஆரம்பித்த பின்னர், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், தேசிய விடுமுறைகள், விடுமுறைகள் மற்றும் பெறுநர் அரசின் தொழிலுடன் நேரடியாகத் தொடர்புபட்ட வியாபாரப் பயணங்கள் போன்ற அரசிற்கு வெளியே செலவிட்ட நாட்கள்.

உறுப்புரை 15

சார்ந்துள்ள தனிப்பட்ட சேவைகள்

1. இந்த ஒப்பந்தத்தின் 16, 18 மற்றும் 19 ஆம் பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கமைய ஒப்பந்த அரசொன்றின் வதியுனர் ஒருவர் தனது தொழில் மூலம் பெறும் சம்பளங்கள், வேதனங்கள் போன்ற பெறுவனவுகளை மற்றைய ஒப்பந்த நாட்டில் வதியுனர் தொழில் புரியும் பட்சத்தில் அன்றி மேற்குறித்த அரசில் மாத்திரம் வரி விதிப்புக்குள்ளாக்கல் வேண்டும். அவ்வாறு தொழில் புரியும் பட்சத்தில் அந்த தொழில் மூலம் உழைக்கும் ஊதியத்தை மேற்கூறிய மற்றைய ஒப்பந்த அரசில் வரி விதிப்புக்குள்ளாக்க முடியும்.

2. 1 ஆம் பந்தியின் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும் மற்றைய ஒப்பந்த அரசில் ஆற்றப்படுமும் ஊதியம் தொடர்பில் ஒப்பந்த அரசில் வதியுமொருவராற் பெறப்படும் வேதனம், அந்த முதற் குறிப்பிட்ட ஒப்பந்த அரசில் மட்டுமே பின்வரும் காரணங்களுக்காக வரி விதிப்புக்குள்ளாகும்.

(அ) நிதியாண்டு தொடர்பில் அதன் ஆரம்பத்தில் அல்லது முடிவில் ஏதேனும் பன்னிரண்டு மாதங்களில் மொத்தமாக 183 நாட்களை விஞ்சாத காலப்பகுதியொன்றினை அல்லது காலப்பகுதிகளுக்கான மற்றைய அரசில் தற்போது வேதனத்தினைப் பெறுபவராக இருப்பின், அத்துடன்

(ஆ) வேதனங்கள், மற்றைய ஒப்பந்த அரசில் வதியாத தொழில் தருநரொருவரால் அல்லது அவர் சார்பில் செலுத்தப்பட்டிருப்பின், அத்துடன்

(இ) அவ்வேதனம் தொழில்தருநர் மற்றைய ஒப்பந்த அரசில் வைத்திருக்கும் நிரந்தர நிறுவனமொன்றினால் அல்லது நிரந்தர அடிப்படையினால் செலுத்தப்பட்டிருக்காவிடின்.

3. 2 ஆம் பந்தியின் (அ) உப பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிகளைக் கணிக்கும் போது பின்வரும் நாட்கள் உள்ளடக்கப்படுதல் வேண்டும் :

(அ) வருகைகள் மற்றும் புறப்பாடுகள் அடங்கலாக பிரசன்னமாகிய அனைத்து நாட்களும், மற்றும்

(ஆ) அவ் அரசின் எல்லைக்குள் செயற்பாடுகளை ஆரம்பித்த பின்னர், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், தேசிய விடுமுறைகள், விடுமுறைகள் மற்றும் பெறுநர் அரசின் தொழிலுடன் நேரடியாகத் தொடர்புபட்ட வியாபாரப் பயணங்கள் போன்ற அரசிற்கு வெளியே செலவிட்ட நாட்கள்.

4. 2 ஆம் பந்தியின் (ஆ) ஆம் உப பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள “தொழில் தருநர்” என்ற பதம், உருவாக்கப்பட்ட வேலையில் உரிமையுள்ள மற்றும் அவ் வேலையின் செயற்பாட்டுடன் தொடர்புள்ள பொறுப்பு மற்றும் இடருடன் பற்றுறுதியுடைய நபர் என பொருள்படும்.

2. இவ் ஒப்பந்தத்தின் ஏதேனும் ஏற்பாடொன்றிற்கு இணங்க ஓர் ஒப்பந்த அரசில் வதியுநரொருவருக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்களிக்கப்பட்டிருப்பினும், அவ்வதியுநரின் மீதமுள்ள வருமானத்தின் மீதான வரியைக் கண்ப்பிடும்போது வரி விலக்களிக்கப்பட்ட வருமானத்தையும் அத்தகைய அரசு கவனத்தில் எடுக்க முடியும்.

3. இந்த உறுப்புரையின் 1 ஆம் பந்தியின் ஏற்பாடுகளுக்குப் பங்கம் ஏற்படாதவகையில், ஓர் ஒப்பந்த அரசின் உள்ளூர் சட்டங்களுக்கு அமைவாக இந்தச் சட்டங்களின் ஏற்பாடுகள் அனுமதித்தால், விதிவிலக்கப்பட்ட முறைமையானது ஓர் ஒப்பந்த அரசில் பிரயோகிக்க முடியும்.

உறுப்புரை 23

பாகுபாடு காட்டாமை

1. ஒரு ஒப்பந்த அரசின் பிரசைகளுக்கு மற்றைய ஒப்பந்த அரசில், அந்த அரசில் சம அந்தஸ்திலுள்ள பிரசைகளுக்கு விதிக்கப்படும் வரிகளை விட முக்கியமாக வதிவுள்ளவர்கள் உட்படும் அல்லது உட்படக்கூடிய அதே சந்தர்ப்பத்தில் வேறுபட்ட அல்லது சமக்க முடியாதளவுக்கு மிகவும் கடினமான எந்தவொரு வரியினையும் அல்லது அதனுடன் தொடர்புடைய தேவைகளுக்கு விசேடமான வதிவுரிமையாகக் கருதி வரி விதிக்கக் கூடாது. இவ் ஏற்பாடு, உறுப்புரை 1 இற்குப் பங்கம் ஏற்படாது, ஒன்று அல்லது இரு ஒப்பந்த அரசுகளின் வதிவற்ற ஆட்சுக்கு ஏற்புடையதாகும்.

2. ஒப்பந்த அரசொன்றில் தொழில்முயற்சியொன்று மற்றைய ஒப்பந்த அரசில் வைத்திருக்கும் நிலையான தாபனமொன்றின் மீது அச்செயற்பாடுகளிலேயே ஈடுபடும் மற்றைய அரசின் தொழில்முயற்சிகள் தொடர்பில் அறவிடப்படும் வரிகளை விடவும் குறைந்த நன்மைகளைத் தரக்கூடியவாறு மற்றைய அரசில் வரி அறவிடுதல் கூடாது. ஒப்பந்த நாடொன்றில் தனது சொந்த குடும்ப பொறுப்புக்கள் காரணமாக வரி விதிப்பு நோக்கங்களுக்காக வழங்கும் ஏதேனும் தனிப்பட்ட விசேட தொகைகள், நிவாரணங்கள் அல்லது கழிப்பனவுகளை மற்றைய ஒப்பந்த அரசின் வதிவர்களுக்கு வழங்குவதற்காக இவ் ஏற்பாட்டின் மூலம் கட்டுப்பட்டுள்ளது என விளங்கிக் கொள்ளுதலாகாது.

3. உறுப்புரை 9 இன் 1 ஆம் பந்தி உறுப்புரை 11 இன் 7 ஆம் பந்தி அல்லது உறுப்புரை 12 இன் 6 ஆம் பந்தியின் ஏற்பாடுகள் நீங்கலாக, ஒப்பந்த அரசொன்றிலுள்ள தொழில்முயற்சியொன்றினால் அத்தகைய தொழில்முயற்சியின் வரி விதிக்கத்தக்க இலாபங்களைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக மற்றைய ஒப்பந்த அரசில் வதிவருக்கு செலுத்தப்படும் வட்டி, அரசிறைகள், தொழில்நுட்பச் சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய வழங்குகைகள், முதலில் குறிப்பிடப்பட்ட நாட்டின் வதிவரொருவருக்கு அவர்கள் செலுத்தியிருப்பார்களாயின், அதே நிபந்தனைகளின் கீழ் கழிப்பனவு செய்யப்படுதல் வேண்டும்.

4. மற்றைய ஒப்பந்த அரசின் வதிவவர் ஒருவர் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ தன்வசமாக்கிக் கொண்டிருக்குமிடத்து அல்லது நிருவிக்குமிடத்து முதலாவதாக குறிப்பிடப்பட்ட அரசின் தொழில்முயற்சிகள் விதிக்கப்பட்ட வரிகள் அல்லது விதிவிலக்குகளைப் பார்க்க வித்தியாசமான அல்லது தாங்கமுடியாத மிகக் கஷ்டமான எவ்வித வரிவிதிப்போ அல்லது தேவைப்பாடோ முதல் குறிப்பிட்ட அரசில் உட்படுத்தப்படலாகாது.

5. 2 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாது, இவ்வுறுப்புரையின் ஏற்பாடுகள் அனைத்து வகையிலும் விபரங்களிலும் அடங்கும் வரிகள் தொடர்பில் ஏற்புடையதாகுதல் வேண்டும்.

உறுப்புரை 24

இருவாயினொத்த உடன்பாடு நடைமுறை

1. ஒப்பந்த நாடொன்றில் வதிவவர் ஒருவர் ஒப்பந்த நாடுகளில் ஒன்றின் அல்லது இரண்டினதும் நடவடிக்கைகளின் விளைவாக இவ்வுடன்படிக்கைக்கு மாறான முறையில் தன் மீது வரி விதிக்கப்படுகின்றது அல்லது வரி விதிக்கப்படலாமெனக் கருதுவாராயின், அவ்வரசுகளின் வரி விதிப்புச் சட்டங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரிகாரங்களைக் கவனத்தில் கொள்ளாது அவர் தான் வதியும் ஒப்பந்த நாட்டின் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் விளக்கங்களைச் சமர்ப்பிக்கலாம். இவ் ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்கியதாக அமையாத வரி விதிப்பனவுகள் மேற்கொள்ளப்படுவதற்குக் காரணமான செயற்பாடு தொடர்பான முதலாம் அறிவித்தல் வெளியிடப்பட்டு மூன்று வருட காலத்தினுள் அவ்விளக்கங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

2. தகுதிவாய்ந்த அதிகாரிக்கு அவ்வாட்சேபனை நியாயமானதாக தோன்றியும் தாமாச ஒரு பொருத்தமான தீர்வுக்கு வர முடியாமலும் இருப்பின், அவர் இவ் உடன்படிக்கைக்கு மாறான வகையிலான வரி விதிப்பினைத் தவிர்க்கும் பொருட்டு மற்றைய ஒப்பந்த அரசின் தகுதிவாய்ந்த அதிகாரியுடனான இருவாயினொத்த உடன்பாட்டின் மூலம் அவ்விடயத்தினைத் தீர்த்து வைக்க முயற்சிக்கலாம். எடுக்கப்படும் எந்த உடன்பாடும் ஒப்பந்த நாடுகளின் உள்ளூர் சட்டத்தின் எத்தகைய காலவரையறையினையும் பொருட்படுத்தாது நடைமுறைப்படுத்தப்படும்.

3. இந்த ஒப்பந்தத்தினைப் பொருட்கோடல் செய்வது அல்லது ஏற்புடையதாக்குவது தொடர்பில் ஏதேனும் சிரமங்கள் அல்லது சந்தேகங்கள் தோன்றுமாயின் அவற்றை இருவாயினொத்த உடன்பாட்டின் மூலம் தீர்த்துக்கொள்வதற்கு ஒப்பந்த அரசுகளின் தகுதிவாய்ந்த அதிகாரிகள் முயற்சித்தல் வேண்டும். இவ் ஒப்பந்தத்தில் ஏற்பாடுகள் எதுவும் காணப்படாத சந்தாப்பங்களில் இரட்டை வரி விதிப்பினை நீக்குவது தொடர்பில் அவர்கள் கூட்டாகப் பேச்சுவார்த்தை நடாத்துதல் வேண்டும்.

4. மேலேயுள்ள பந்திகளின் கருத்துக்கள் தொடர்பில் உடன்பாட்டுக்கு வரும் நோக்கில் ஒப்பந்த அரசுகளின் தகுதிவாய்ந்த அதிகாரிகள் நேரடியாக ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்துகொள்ள முடியும்.

உறுப்புரை 25

தகவல் பரிமாற்றம்

1. இந்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக அல்லது நிருவகிப்பதற்காக ஒப்பந்த அரசுகளின் அல்லது அவர்களது அரசியல் உப பிரிவுகள் அல்லது உள்ளூர் அதிகார சபைகள் சார்பாக அமுல்படுத்தப்படும் ஒவ்வொரு வகை மற்றும் விளக்கமுள்ள வரிகள் தொடர்பில் இவ் ஒப்பந்தத்துக்கு முரண்படாத உள்நாட்டுச் சட்டங்களைச் செயற்படுத்துவதுடன் உடன்படிக்கையுடன் தொடர்புபடுகின்றன என அனுமானிக்க முடியுமான தகவல்களை ஒப்பந்த அரசுகளின் தகுதிவாய்ந்த அதிகாரிகள் பரிமாற்றம் செய்து கொள்ளுதல் வேண்டும். தகவல் பரிமாற்றமானது 1 ஆம் மற்றும் 2 ஆம் உறுப்புரைகளினால் கட்டுப்படுத்தப்பட மாட்டாது.

2. 1 ஆம் பந்தியின் கீழ் ஒப்பந்த அரசொன்றுக்கு கிடைக்கும் எந்தவொரு தகவலையும் அந்த அரசின் உள்ளூட்டுச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அந்தரங்க தகவலாகக் கருதப்படுதல் வேண்டும். 1 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது மேலே குறிப்பிடப்படாத வரிகளை மதிப்பீடு செய்தல், வரி சேகரித்தல், அவ்வரி முறைமைகளை அமுல்படுத்துதல், வழக்குத் தொடருதல், அவ்வரிகள் தொடர்பான மேன்முறையீடுகள் தொடர்பில் தீர்மானம் எடுத்தல் என்பவற்றினை (நீதிமன்றங்கள், நிருவாக சபை உள்ளடங்கலான) அவற்றுடன் தொடர்புடைய ஆட்சுளுக்கு மாத்திரமே வெளிப்படுத்த முடியும். அத்தகைய ஆட்சுள் அல்லது அலுவலர்கள் அத்தகவல்களை அத்தகைய நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். அவர்கள் பகிரங்க நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அல்லது நீதிமன்றத் தீர்ப்புக்களில் அலுவல்களை வெளிப்படுத்த முடியும். மேற்கூறப்பட்டவற்றுக்கு பங்கம் ஏற்படாத வகையில், ஒப்பந்த அரசினால் பெறப்பட்ட அத்தகைய தகவல்கள் ஏனைய தேவைப்பாடுகளுக்கு, இவ் இரு அரசுகளின் சட்டங்களின் கீழ் மற்றும் அதனை வழங்கும் தகமையுள்ள அதிகாரிகளின் அங்கீகாரத்துடன் அத்தகைய தேவைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.

3. 1 மற்றும் 2 ஆம் பந்திகளின் ஏற்பாடுகள் ஒப்பந்த அரசுகளின் மீது பின்வரும் கடப்பாடுகளை விதிக்குமென எச்சந்தர்ப்பத்திலும் கருதப்படக் கூடாது.

(அ) அவ்வொப்பந்த அரசின் அல்லது மற்றைய ஒப்பந்த அரசின் சட்டங்கள் மற்றும் நிருவாக நடைமுறைகளுடன் வேறுபட்ட வகையில் நிருவாக நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

(ஆ) அவ்வொப்பந்த அரசின் அல்லது மற்றைய ஒப்பந்த அரசின் சட்டங்களின் கீழ் அல்லது சாதாரண நிருவாக முறையின் கீழ் பெறமுடியாத தகவல்களை வழங்குதல்.

(இ) வணிக, வியாபார, கைத்தொழில், வர்த்தக அல்லது தொழில்சார் இரகசியங்களை அல்லது வணிக முறைமை அல்லது அரசு கட்டளைக்கு (order public) முரணாக விளங்கக் கூடிய வகையில் ஏதேனுமொரு தகவலலை வழங்குதல்.

4. இந்த உறுப்புரைக்கு அமைவாக ஒப்பந்த அரசொன்றினால் தகவல்கள் வேண்டப்படுமாயின், மற்றைய ஒப்பந்த அரசு தனது வரி நோக்கங்களுக்காக அத்தகைய தகவல்கள் அவசியப்படாத போதிலும் வேண்டப்பட்ட தகவல்களைப் பெறுவதற்காக அத்தகவல்களைச் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். முன்னால் குறிப்பிட்ட வாக்கியத்திலுள்ள கடப்பாடு 3 ஆம்

(ஆ) மற்றைய வருமானத்தின் மீதான வரி தொடர்பிலும் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வருடத்தின் பின்னர் வருகின்ற கலண்டர் வருடத்தின் சனவரி மாதம் 01 ஆந் திகதி அல்லது அதன் பின்னர் ஆரம்பமாகும் ஏதேனும் வரி அறவிடத்தக்க வருடம் தொடர்பிலும் ;
ஏற்புடையதாதல் வேண்டும்.

2. செகஸ்லொவாக் சோசலிசக் குடியரசு அரசாங்கமும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கமும் வருமானம் மற்றும் மூலதனம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பினைத் தவிர்ப்பதற்காகவும் வரி செலுத்தாது தட்டிக் கழிப்பதனைத் தடுப்பதற்காகவும் 1978, யூலை 26 ஆந் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையானது முடிவுறுத்தப்படுவதுடன் இந்த உடன்படிக்கையின் நடைமுறைப்படுத்தப்படும் குறித்த திகதியிலிருந்து செயற்பாட்டுக்கு வரும் வகையில் நிறுத்தப்படுதல் வேண்டும்.

உறுப்புரை 29

முடிவுறுத்தல்

ஏதேனும் ஒரு ஒப்பந்த அரசினால் முடிவுறுத்தப்படும் வரையில் இவ் ஒப்பந்தமானது நடைமுறையில் இருத்தல் வேண்டும். ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்து ஐந்து வருட காலத்தின் பின்னர் வரும் ஏதேனும் ஒரு கலண்டர் வருடம் முடிவடைவதற்கு முன்னர் ஆசக்குறைந்தது ஆறு மாதங்களில் அல்லது அதற்கு முன்னர் இராஜதந்திர வழிமுறைகளில் முடிவுறுத்தல் தொடர்பான அறிவித்தலொன்றினை வழங்குவதனுடாக ஏதேனும் ஒரு ஒப்பந்த அரசு இவ் ஒப்பந்தத்தினை முடிவுறுத்த முடியும். அத்தகையதொரு சந்தர்ப்பத்தில் :

(அ) இவ் ஒப்பந்தத்தை முடிவுறுத்துவது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்ட கலண்டர் வருடத்தினை அடுத்துவரும் கலண்டர் வருடத்தின் சனவரி மாதம் 1 ஆந் திகதியன்று அல்லது அதன் பின்னர் எழும் வருமான முடிவில் நிறுத்தி வைத்தல் வரி தொடர்பிலும் ;

(ஆ) இவ் ஒப்பந்தத்தை முடிவுறுத்துவது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்ட அடுத்துவரும் கலண்டர் வருடத்தின் சனவரி மாதம் முதலாம் திகதியன்று அல்லது அதன் பின்னர் ஆரம்பிக்கும் ஏதேனும் வரியாண்டுக்கான வருமானம் மீதான வரிகள் தொடர்பிலும் ;

இவ் உடன்படிக்கை ஏற்புடமை முடிவுறுத்தப்படும்.

இதற்கு சாட்சியாக உரியவாறு அதிகாரம் வழங்கப்பெற்ற அதிகாரிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

ஒரே சமமான அதிகாரங்களைக் கொண்ட சிங்கள, செக் மற்றும் ஆங்கில மொழிகளில் இணைப்பிரதிகளுடன் 2023, பெப்புருவரி மாதம் 03 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்டது. பொருட்கோடலின் முரண்பாடுகள் ஏதேனும் காணப்படுமிடத்து, ஆங்கிலப் பிரதியே மேலோங்கி நின்றல் வேண்டும்.

செயலாளர்
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்
தேசியக் கொள்கைகள் அமைச்சு
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு
அரசாங்கத்தின் சார்பில்.

Dr. எலிஸ்கா சிகோவா
இலங்கைக்கான செக் குடியரசின்
தூதுவர்
செக் குடியரசு,
அரசாங்கம் சார்பில்.

EOG 11-0009